

ஒரு பேப்பர்

ORU PAPER

FRIDAY, JULY 11, 2008, ISSUE 97

அத்துமீறும் சிறிலங்காவிற்காக பரப்புரை

சிறிலங்கா அரசு தலைவர்கள் என்னதான் உள்நாட்டில் வீரம் பேசினாலும், சர்வதேச அளவில் வெறுக்கப்படும் நிலையை எதிர்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். ஒரு சில ஆசிய நாடுகளுடன் அவர்களது உலகம் சுருங்கி விடமுடியாது. ஆதலால் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்படும் மனிதவரிமை மீறல்கள் பற்றிய செய்திகள் சர்வதேச அரங்கிற்கு எட்டுவதனை தம்மாலான வழிகளைப் பாவித்து தடுக்க முற்பட்டு வருகின்றனர்.

முதலில் சர்வதேச ஊடகங்களுக்கு செய்தி வழங்கி வந்த உள்ளூர் ஊடகவியலாளர்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டார்கள். பின்னர் உள்நாட்டில் நியாயமாகச் செயற்படக் கூடிய ஊடகவியலாளர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. சிலர் கொல்லப்பட்டார்கள், இன்னும் சிலர் கடத்தப்பட்டு தாக்கி அச்சுறுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார்கள். திசாநாயகம், ஜசிகரன் போன்ற ஊடகவியலாளர்கள் இன்னமும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

இச்செயற்பாடுகளின் தொடர்ச்சியாக, புலம்பெயர்ந்த நாடுகளில் இயங்கும் தமிழ் ஊடகங்களையும் முடக்கிவிட பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 'தரிசனம்' தொலைக்காட்சியின் ஐரோப்பிய சேவையை இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சின் துணையுடன் நிறுத்தியமையை இங்கு குறிப்பிடலாம்.

உண்மை நிலவரங்களை பொய்ப்பிரச்சாரங்களாக காட்ட முனையும் சிறிலங்கா அரசு விடுதலைப்புலிகளின் பிரச்சாரத்துக்கு தம்மால் தாக்கு பிடிக்க முடியாமல் உள்ளதாக நீலிக்கண்ணீர் வடிக்கிறது. மறுபுறம் சிங்கள இனவாதிகளான சில ஊடகவியலாளர்களை தமது வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு நியமித்து, வெளிநாடுகளிலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. விளம்பரநிறுவனங்களின் மூலமாக வலதுசாரி நிலைப்பாடுடைய ஊடகங்களினை இவர்களால் இலகுவில் அணுக முடிவதால், அவற்றின் மூலமும் பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது.

இப்பிரச்சாரத்தின் வெளிப்பாடாக, கனடாவிலிருந்து வெளிவரும் 'National Post' பத்திரிகை புலம்பெயர் தமிழ் மக்களால் நடாத்தப்படும் 'பொங்கு தமிழ்' நிகழ்வுகளை பயங்கரவாதத்துடன் தொடர்பு படுத்தி செய்தி வெளியிட்டுள்ளது. வெள்ளையின மேலாண்மையை பாதுகாப்பதை நோக்காகக் கொண்டு செயற்பட்டு வரும் இந்த ஊடகங்கள், குடியேறிகளுக்கு எதிரான தமது வழமையான செயற்பாடுகளை பயங்கரவாத அச்சுறுத்தலுடன் தொடர்புபடுத்தி நியாயப்படுத்த முற்படுகின்றன.

பயங்கரவாதத்தை எதிர்கொள்வது என்ற போர்வையில், இங்கும் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளை நெரிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்பதனை மனிதவரிமை ஆர்வலர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு பேப்பர்

வணக்கம்!

நேற்றுப் போலை இருக்கு பேப்பர் வந்து, அதுக்கிடையிலை இரண்டு கிழமை ஒடிப்போயிட்டிடுது. நீண்ட பகற் பொழுதுகள் அமைகின்றபோதும் ஏதோ சோலி வந்து நேரத்தை தின்றுவிடுகிறது.

பிரான்ஸ், சுவீஸ், ஜெர்மனி, ரொறன்ரோ எண்டு ஒவ்வொரு இடத்திலையும் பொங்கு தமிழ் நடந்தபோது ஒரு பேப்பர் காரர்கள் காரிகளையும் சந்தித்திருப்பீர்கள். கடைசியாய் லண்டனிலை நடக்கிறது. அதிலையும் லண்டனிலிருக்கிற எங்கடை ஆக்கள் கலந்து கொள்ளுவீர்கள்.

போன பேப்பரிலை எங்கடை தோழன் பாமரனை அறிமுகம் செய்யக்கிள்ளை ஒரு பிழை விட்டுட்டம். அவரை ஒரு விரிவுரையாளர் என எழுதிவிட்டோம். உண்மையில் அவர் ஒரு பல்கலைக்கழகத்திலை வேலை செய்யிறது மட்டும்தான் எங்களுக்குத் தெரியும். மற்றபடி என்ன வேலையெண்டு எங்களுக்குத் தெரியாது. இத்தனை விவரமான ஆள் அங்கை வேறை என்னத்தை செய்யப் போறார் என்கிட்டு விரிவுரையாளர் என எழுதிப் போட்டம். அவர் அங்கை ஒரு பேராசிரியர் ஆக இருந்தால் ஒழிய அப்பிடி எழுதினதுக்காக எங்களைடை பிரச்சனைக்கு வரமாட்டார் எண்டு நினைச்சம். ஆனால் பேப்பர் அவற்றை கைக்கு போய் சேருவதற்கிடையிலை நண்பன் கருணா (அந்தக் கருணா இல்லைங்கோ) போட்டுக் கொடுக்க, தோழர் கடுப்பாயிட்டார். தவறுக்கு மன்னிப்பு கோருகிறோம். இன்றநெற்றிலை முன்னூறு டொலருக்கு வாங்கின டொக்டர் பட்டத்தை தங்கடை பெயருக்கு முன்னாலை போட்டு விலாசம் காட்டுகிற காலத்தில் இப்படியொருவர் இருப்பதையிட்டு பெருமீதம் கொள்கிறோம்.

பேப்பரை காசுக்கு விற்காட்டி இனி நாங்கள் வாசிக்கிறதை நிப்பாட்டப் போறம் எண்டு பல நண்பர்கள் பயமுறுத்துகிறார்கள். இவையினின்றை வெருட்டலுக்காகவே காசுக்கு விற்க வேண்டி வரப்போகுது என்ற அபாய எச்சரிக்கையை விடுகிறோம். பிறகு ஏனடியப்பா காசாக்கினியள் எண்டு நீங்கள் புலம்பக் கூடாது.

இதுக்கிடையிலை பேப்பர் நிருவாகம் கைமாறி விட்டது எண்டொரு வதந்தி அடிபடுகிறது. உண்மை பொய் தெரியேல்லை. ஆளாளுக்கு நான்தான் முதலாளி நீதான் முதலாளி எண்டு எங்கடை பிராணனை வாங்காட்டிச் சரி. ஆனானப் பட்ட ரூப்பேர்ட் மேடொக், கொன்றாட் பிளாக் ரேஞ்சிலை ஆராவது வருவாங்கள், அவை தாற சம்பளத்திலை கரிப்பியன் தீவுகளுக்கு கொலிடே போகலாம் எண்ட கனவு வேறை வருது.

ஒரு விழாவை எப்ப நடாத்தப் போறியள் எண்டு பலரும் கேட்கிறார்கள். கோடைகாலம் முடியட்டும் பார்ப்போம். அதுக்கிடையிலை போட்டிகளுக்கான உங்களை ஆக்கங்களை அனுப்பி வையுங்கோ.

கனடாவிலை இருக்கிற எங்கடை இளசுகளுக்கு பேப்பர் வாசிக்கிற பழக்கம் இல்லையோ? நாங்களும் கேட்டுக் களைச்சப் போனம் ஆரும் எழுதினதாய் தெரியேல்லை. ஐரோப்பாவிலை உங்கடை சொந்தக்காரர் உங்களைப் பற்றி ஒரு மாதிரி நினைக்கினம். அவ்வளவுதான்.

மீண்டும் சந்திப்போம்.

ஒரு பேப்பர் காரர்கள்+காரிகள்

EDITORIAL

Empires Don't Come Cheap

According to independent reports, Sri Lankan economy is at cross roads. The economic growth slowed for the first time in a year in the first quarter of 2008. While official statistics indicate a 28.2 percent inflation in June 2008, independent economists say that the yearly inflation is more than forty percent.

The Government of Sri Lanka (GOSL) has allocated around twenty percent of its budget, that is almost two billion US Dollars, this year to its anti-Tamil war.

Lot of Sinhalese people who live in the South of Sri Lanka, especially the ones who could voice their anger without getting arrested or assaulted are up in arms against these hard economic times.

Most Tamils who are living in the South, through the same economic conditions or worse, feel angry but keep their mouths shut. This is because if they protest against the same harsh economic conditions they would be labelled as "terror-friendly Tamils on parade" (as the editors of the National Post of liberal and democratic Canada have put it) and we all know that this label in democratic Sri Lanka is a sure death sentence.

In the mean time Sri Lanka is said to have scored 20th in the Failed States Index (FSI), compiled by the Washington based think-tank, Fund

for Peace (FFP) and Foreign Policy magazine.

Last month Fitch Ratings Agency downgraded Sri Lanka's already below investment grade sovereign credit worthiness, saying escalating violence and soaring inflation prompted the move. Another agency Standard & Poor's, downgraded its below investment grade Sri Lanka credit outlook to 'negative' in February 2008.

Thus most people in the Sinhala South are worried sick about their economy. They are complaining and crying about the high food prices and, well, the rising prices of most everything else.

But there is a problem with this crying and complaining. The problem is that hardly any Sinhalese wants to admit that it is all part of the cost of their government's mini-empire and pseudo-imperial adventurism in the Tamil Northeast.

In 2006 when the GOSL marched into Tamil homeland on a murderous scorched earth military adventure, weren't many Sinhalese exuberantly supported their heroic soldiers? Is it not this military adventurism in the Tamil Northeast that has caused GOSL's spending to soar through the roof? Well, what do the Sinhalese think — that empires come cheap?

It looks like that is exactly what they want.

"People say they'll suffer the hardships as long as the government can finish the war," said Iqbal Athas, a Colombo-based journalist, this week. "We are not against the war. We are ready to sacrifice everything for the war" said a Sinhalese Trade Union leader Mr Sumathipala Manawadu, last week.

Does anyone among the Sinhalese recall what the world used to say when the Soviet Empire came crashing down? The Americans bragged that Ronald Reagan had caused the Soviet Empire to spend the nation into bankruptcy. Of course, there is nothing new about that, as people who lived under the Roman Empire and British Empire learned.

If out-of-control government spending on war was bad for the Soviet Union, why isn't it equally bad for Sri Lanka?

Of course, one big problem is that Sinhalese are convinced that Tamil Northeast is going to be under their control and their military and other institutions would take control (again) of the fertile Tamil lands and the resource rich sea. And also they will be able to use the Tamils as cheap labour and a lucrative market for their Colombo based companies and entrepreneurs. A self-funding imperial operation!

Or they convinced themselves that the Dollar, Sterling & Euro rich

expatriate Tamils alone would provide the costs of GOSL's imperialism within ten years by visiting their Sinhalese controlled homeland in thousands and spending their hard currencies there.

Alas, it is not going to be. Year after year, Tamil Northeast has become a veritable black hole of GOSL's war budget; much of it goes up in smoke in the battlefields of the Tamil Northeast.

The future years are not going to be different either.

Thus supporters of GOSL can not pretend that they were not warned. From the inception of the Eelam Wars, most sane people in Sri Lanka and out side kept warning that the costs of these anti Tamil wars would inevitably be reflected in a crashing Rupee and rising commodity prices in Sri Lanka. They pleaded for a peaceful and just political solution according to the principles of internal self determination.

Today, unfortunately all too many GOSL supporters are doing their best to avoid accepting responsibility for rising prices. That is why they are coming up with all sorts of interesting rationales for rising prices and the crashing currency: foreign demand, speculators, oil companies, OPEC, capitalism etc.

Consider Zimbabwe, where prices for food double every hour.

Now, what's the cause of those rising prices in Zimbabwe? The average Zimbabwean might take the same position that the average GOSL supporter takes: "Mysterious, unseen forces in the universe that periodically attack countries, foreign demand, speculators or the business cycle?"

Of course, all those rationales would be nothing more than an attempt to avoid placing responsibility for the rising prices squarely where it belongs — on the out-of-control government spending at the hands of the Robert Mugabe administration in Zimbabwe.

Heck, let's face it: the only people who have a moral right to complain about rising prices of food and most everything else in Sri Lanka are the Tamils, given that they are the ones who have been opposing both the racist state and the imperialist war and the massive government spending needed to fund them.

Unfortunately Tamils can not go demonstrating in the streets of Colombo as their action would be labelled as "terror-friendly Tamils on parade" and "ethnic voters rallying for a parochial, unsavoury cause" and most of them would have ended up in prison camps or six feet under: just like what happened to the Jews who protested against the Third Reich in the ghettos of Europe.